

(Chapter XXIII Code of Criminal Procedure)

IN THE COURT OF SPECIAL COURT FOR TRIAL OF CASES UNDER
PREVENTION OF CORRUPTION ACT, SIVAGANGAI.

Case Number	:	Spl.C.C.No.1/2015
Deposition Of Witness for	:	PW6
Name	:	Thiru.Rajendran
Father's Name	:	Arunachalam
Village	:	
Taluk	:	Thirumayam
Calling	:	Tahsildar(Rtd.)
Age	:	70

Solemnly affirmed in accordance with the provisions of Oaths Act, 1969 (Central Act 44 of 1969) on the 8th May 2025.

(1வது எதிரி முன்னிலை, 2வது எதிரி முன்னிலையில்லை, அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது... It is recorded as directed by the Hon'ble High Court, Madras vide R.O.C.No.65929-A/2022/F1, P.Dis.No.17/2023 dt.23.01.2023.)

சாட்சி ஆஜர். சாட்சி சத்தியப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.

முதல் விசாரணை :

1. நான் கடந்த 31.01.2013 ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி வட்டாட்சியராக பணிபுரிந்து பணிஓய்வு பெற்றேன். கடந்த 2012-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில்

வட்டாட்சியராக பணிபுரிந்தேன். சிவகங்கை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளரிடமிருந்து 08.08.2011-ம் தேதி எனக்கு தபால் வந்தது. அந்த கடிதத்தில் இச்சிக்கோட்டை கிராமத்தில் திரு.சண்முகசுந்தரம், திருமதி.பாக்கியலட்சுமி ஆகியோர்களது பெயர்களில் நஞ்சை, புஞ்சை நிலங்கள் மற்றும் வீடுகள் உள்ளனவா என விசாரித்து ஆவணங்களை அனுப்புமாறு கேட்டிருந்தனர். அந்த கிராமத்தில் திருமதி.பாக்கியலட்சுமி மற்றும் அவரது மகன் திரு.பகீரதன் ஆகியோரது பெயரில் நஞ்சை நிலம் இருந்தது என்றும் நிலத்தின் அடங்கல் மற்றும் சிட்டா நகல்களை காவல் ஆய்வாளருக்கு தபால் மூலமாக அனுப்பி வைத்தேன்.

2. அந்த தபால் அனுப்பிய கோப்பு என்னிடம் காண்பிக்கப்படுவதுதான். அதில் உள்ள கையொப்பங்கள் என்னுடையதுதான். அந்த கோப்பு அ.த.சா.ஆ.14 ஆகும். இவ்வழக்கு தொடர்பாக காவல் ஆய்வாளர் என்னை விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்தார்.

எதிரிகள் தரப்பில் குறுக்குவிசாரணை:

1. இச்சிக்கோட்டை கிராமத்தில் உள்ள திருமதி.பாக்கியலட்சுமி

மற்றும் திரு.பகீரதன் ஆகியோரது பெயர்களில் உள்ள சொத்துக்களை நான் நேரடியாக பார்வையிடவில்லை என்றால் சரிதான். அதனால் அந்த சொத்துக்களில் என்னென்ன விவசாயம் நடந்து வந்தது என்று எனக்கு தெரியாது என்றால் பார்வையிடாததால் தெரியாது. பொதுவாக ஒரு சொத்தை கிரையம் வாங்கியவர்கள் அந்த சொத்திற்கான பட்டாவை பல ஆண்டுகளாக பெயர்மாற்றம் செய்யாமல் இருப்பது உண்டு என்றால் சரிதான்.

2. புஞ்சை நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட விவசாயம் குறித்து சாகுபடி கணக்கில் எழுதும் வழக்கம் இல்லை என்றால் சாகுபடி செய்திருந்தால் எழுதுவார்கள். அதுபோல், ஊடுபயிர் விவரங்கள் குறித்து சாகுபடி கணக்கில் எழுதமாட்டார்கள் என்றால் எழுதுவார்கள். பெரும்பாலும் கிராம நிர்வாக அதிகாரிகள் ஒவ்வொரு சொத்திலும் என்னென்ன விதைத்துள்ளார்கள் என்று எழுதும் வழக்கம் இல்லை என்றால் அது தவறு, எழுதும் வழக்கம் உண்டு. அந்த இடங்களில் கண்மாய் பாசனமா அல்லது போர்வெல் பாசனமா என்று எனக்கு தெரியுமா என்றால் இடத்தை பார்வையிடாததால் அது பற்றி தெரியாது. நான் குறிப்பிட்ட மேற்படி இடங்கள் எல்லாம் 3 போகமும் சாகுபடி செய்வார்கள்

என்றால் அது பற்றி எனக்கு தெரியாது.

3. சிவகங்கை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்திலிருந்து எனக்கு கடிதம் வந்ததா என்றால் ஆமாம். அந்த கடிதம் அ.த.சா.ஆ.14 கோப்பில் உள்ளதா என்றால் இல்லை.

வாய்மொழியாக கேட்டார்களா, கடிதம் மூலமாக கேட்டார்களா

என்றால் எனக்கு நினைவில்லை. சாகுபடி கணக்கு

எத்தனை வருடத்திற்கு கோரப்பட்டது, நான் எத்தனை

வருடத்திற்கு கொடுத்தேன் என்றால் 12 வருடத்திற்கு கோரப்பட்டது,

நான் 12 வருடத்திற்கு சாகுபடி கணக்கை கொடுத்துள்ளேன். நான்

சொல்வதுபோல் 12 வருடத்திற்குண்டான சாகுபடி கணக்கு கேட்டு

சிவகங்கை, ஊ.த.க பிரிவிலிருந்து எந்த கடிதமும் எனக்கு வரவில்லை

என்றும், பின்னிட்டு இவ்வழக்கிற்கு ஏதுவாக அ.த.சா.ஆ.14 கோப்பு தயார்

செய்யப்பட்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு

பிரிவு ஆய்வாளர் கேட்டுக்கொண்டதற்கிணங்க எந்த

விசாரணையுமின்று அ.த.சா.ஆ-14 கொடுக்கப்பட்டுள்ளது

என்றும் சொன்னால் சரியல்ல. இவ்வாறு ஆவணங்கள்

கொடுக்கும்போது எனது மேலதிகாரிகளிடம் முன்

அனுமதி எதுவும் பெற்றேனா என்றால் இல்லை.

மறுவிசாரணை: இல்லை.

“Taken down by me/before me in open Court, interpreted/read over to the witness and admitted by the deponent to be correct”

Special Judge,
P.C.ACT Cases,
Sivagangai.